

உடனடித்தேவை: சட்டத்திருத்தம்

(Law Amendment Needed Urgently)



- Justin Antony
Founder President - INFIDET

ஓகிப்புயல் காரணமாக ஏற்பட்ட இழப்புகள், இழந்தவர்களுக்கு மட்டுமல்ல, மாறாக ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒரு துக்க நிகழ்வுபோல பொதுமக்கள் உணர்கிறார்கள். பல உயிர்களின் இறப்புக்கும், வாழ்வாதார இழப்புக்கும் காரணமான ஓகிப்புயலை தேசியப்பேரிடராக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாட்சிங் அவர்கள் நாடாளுமன்றத்தில் அளித்த பதில் கூர்ந்து கவனிக்கத்தக்கது: “இந்த புயல் அரிதினும் அரிதான ஒன்று. 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடற்கரையோர பகுதிகளை பாதித்து உள்ளது இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை தேசியப்பேரிடராக அறிவிக்க முடியாது” (தினத்தந்தி, 23.12.2017, பக்கம் - 5). மாண்புமிகு மத்திய அமைச்சர் ராஜ்நாட்சிங் அவர்களே, கொஞ்சம் தயவு கூர்ந்து எங்களது எளிய கோரிக்கையை கேட்பீராக. இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை தேசியப்பேரிடராக அறிவிக்க முடியாது என சட்டம் கூறுகிறதென்றால், மக்கள் நலன் கருதி அந்த சட்டத்தில் போதிய திருத்தங்களை கொணர்வது நல்லதல்லவா.

ஒரு பாதையில் நாம் நடந்து சென்று கொண்டிருக்கிறோம். நாளடைவில் அந்த பாதை நடப்பதற்கு உகந்தது அல்ல என உணரும்போது, பாதையை சீர்செய்கிறோம். அதேபோலத்தானே சட்டமும். சட்டம் என்பது

மக்களுக்காக. ஓகிப்புயல் போன்ற பேரழிவுகளில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களின் சிறந்த எதிர்காலத்துக்காக சட்டம் தடையாக இருக்கிறதெனில், சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதில் என்ன தவறு? ஆழ்கடலில் ஏற்படும் சூறாவளியை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென்ற எமது கோரிக்கைகளுக்கு இதுவரை பதில் இல்லையே.

நாட்டில் நிகழ்கின்ற ஒவ்வொரு சம்பவமும் நமக்கு புதிய படிப்பினைகளை தருகிறது. கோரத்தாண்டவமாடி, பேரிழப்பை ஏற்படுத்திய இந்த ஓகிப்புயல் போன்ற இயற்கை சீற்றத்தின்போது நம்முடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எத்தகையன என்பதை நமக்கு உணர்த்தியுள்ளது. இது ஒரு சிறந்த, மறக்கமுடியாத அனுபவம். எப்போதும் நினைவிருக்கும் பாடம்.

இந்திய சாட்சிய சட்டம் 1872, பிரிவு - 108:

இந்திய சாட்சியச் சட்டம் - 1872, பிரிவு - 108 - ன் படி ஒரு நபர் கானாமல் போனால் அவர் இறந்ததாக அறிவிக்க அரசுக்கு 7 ஆண்டுகள் ஆகிறது. இது மீனவர்களின் விஷயத்தில் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு எதிராக உள்ளது. உதாரணமாக, இயற்கையின் சீற்றமாகிய பெரும்புயல், கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் ஒரு மீனவர் கடலில் காணாமல் போனால் அவர் இறந்ததாக அறிவிக்க அரசுக்கு 7 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு 7 ஆண்டுகள் ஆகின்ற வேளையில், இவரது குடும்பம் வாழ வழியின்றி நடுத்தெருவுக்கு வருகிற சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமென்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போன்றதாகும். இறந்துபோன இம்மீனவர்களின் வாரிசுகள் உயிரோடு இருக்க எவ்வித உத்தரவாதமும் இல்லை.

உதாரணமாக, 2009 - ம் ஆண்டு ஏற்பட்ட ஃபியான் புயலில் குமரி மாவட்டத்தை சார்ந்த 8 மீனவர்கள் கடலில் காணாமற்போயினர். அவர்களுக்கு கிறிஸ்தவ முறைப்படி நடத்தப்பட்ட திருப்பலியில் அப்போதைய அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கெடுத்தனர். இம்மீனவர்களின் குடும்பங்கள் இன்றும் அனாதைகளாக,

வாழ வழியின்றி நடுத்தெருவில் உள்ளனர். இம்மக்களுக்கு போதிய நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில், அரசு இம்மீனவர்களை 7 ஆண்டுகள் கழித்து இறந்ததாக அறிவிக்க வேண்டும். :பியான் புயல் ஏற்பட்டது 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 2வது வாரம். 7 ஆண்டுகள் கடந்து ஒரு வருடமாயிற்று. அரசுகள் தயவு செய்து இதில் கவனம் செலுத்த வேண்டும்.

மக்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட இந்த இந்திய சாட்சிய சட்டம் - 1872, பிரிவு - 108 என்பது மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்கு எதிராக உள்ளது. மக்கள் நலன் சார்ந்த இவ்விஷயத்தில், இந்திய மக்களின் மீது, குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட இம்மீனவ சமுதாய மக்களின் மீது கருனை கொண்டு இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென இந்திய ஜனாதிபதியாக இருந்த திரு. பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு 2013 பெப்ரவரி மாதம் 15ம் நாள் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை (அப்போதைய தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை) சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இப்போதைய ஓகிப்புயலின் கோரத்தாண்டவத்தில், மாயமான இம்மீனவர்கள் திரும்பி வரமுடியாத சூழல். எனவே, இம்மாத கடைசிக்குள் இவர்கள் கரைதிரும்பாவிடில், இவர்களையும் இறந்ததாக அரசு அறிவித்து, போதிய நிவாரணம் வழங்க வேண்டும். இது இம்மீனவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயன் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. சட்டத் திருத்தம், காலத்தின் கட்டாயம்.

வழங்கப்படுகின்ற நிவாரணங்களை அந்தந்த மீனவர் கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக வழங்கப்பட்டால் சந்தேகத்திற்கிடமின்றி பயனாளிகளை சென்று சேரும்.